



## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

**ஆணை நாள் – 03.11.2020**

**முன்னிலை**

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,  
மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

**வழக்கு எண். SA 10124/D/2019**

திரு. ஏ. சந்தோஷ்குமார்,

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத்தகவல் அலுவலர்/

தலைமையாசிரியர்,

SKV வேலாயுதம் மேல்நிலைப்பள்ளி,

குறிஞ்சிப்பாடி,

கடலூர் மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	18.06.2019
மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மனு பிரிவு 6(3)-ன்கீழ் மாற்றம் செய்த நாள்	16.07.2019 24.09.2019
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	-----
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	26.08.2019
முதல் மேல்முறையீட்டு அலுவலரின் பதில் நாள்	-----
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	10.10.2019

\*\*\*\*\*

**ஆணை**

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (03.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரர் திரு. ஏ. சந்தோஷ்குமார்,, அவர்கள். மற்றும், பொதுத்தகவல் அலுவலர்/ திரு. ராஜிலு, (தலைமையாசிரியர்) SKV வேலாயுதம் மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி, கடலூர் மாவட்டம் அவர்கள் இன்றைய விசாரணையில் பங்கேற்றனர்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் அனுப்பியுள்ள மனுவில்,

1. SKV வேலாயுதம் மேல்நிலைப்பள்ளியில் 2019-2020 ஆண்டின் 6 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை எத்தனை மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
2. ஒவ்வொரு வகுப்பறையிலும் எத்தனை மாணவ-மாணவிகள் உள்ளனர்.
3. 2019-2020 ஆண்டில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தொகை எவ்வளவு என்பதனை தகவலாக அளிக்கவும்,
4. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சேர்வதற்கு கல்வி கட்டணமாக 1000முதல் 15000 வரை வசூலிக்கப்படுகிறது அந்த கட்டணம் எதற்காக வாங்கப்படுகிறது பட்டியலாக தகவலாக அளிக்கவும், இவைகள் போன்ற 8 இனங்களில் தகவல்கள் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (03.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் மனுதாரர்க்கு உரிய தகவல்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்தார். மேற்படி மனுதாரர் ஆணையத்தில் சில பிரச்சனைகளை முன்வைத்து , தகவல் வழங்க கோரி எடுத்துரைத்தார்..

5. இன்றைய விசாரணை முடிவில், மனுதாரர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். ஆகையால் மனுதாரரை அலைக்கழிக்காமல் மனுதாரருக்கு உரிய தகவல்களை உடனடியாக வழங்க பொதுத்தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு, இவ்வழக்கு முடித்துவைக்கப்படுகிறது.

**ஓம்/-(சு.முத்துராஜ்)**  
**மாநில தகவல் ஆணையர்**

**/ஆணையரின் ஆணைப்படி/**

**உதவிப் பதிவாளர்**

**வழக்கு எண். SA 10124/D/2019**

**பொது அதிகார அமைப்பு:-**

பொதுத்தகவல் அலுவலர்/  
தலைமையாசிரியர்,  
SKV வேலாயுதம் மேல்நிலைப்பள்ளி,  
குறிஞ்சிப்பாடி,  
கடலூர் மாவட்டம்.

**மனுதாரர்:-**

திரு. ஏ. சந்தோஷ்குமார்,  
அப்துல்கலாம் மாற்றுத்திறனாளிகள் சேவை அறக்கட்டளை,  
த.பாளையம் அஞ்சல்,  
குறிஞ்சிப்பாடி தாலுகா-607 301.